

தமிழ்நாடு மாநிலம்- பொது அறிவு கேள்வி மற்றும் பதில்கள் தமிழில்

Q1. தமிழ் மீதான ஆர்வத்தின் காரணமாகத் தம் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றி அமைத்துக் கொண்டவர் யார்?

Who changed his name to Parithimaarkalaigñar due to his immense love for Tamil?

- (a) சிங்காரவேலு முதலியார்
- (b) ரா இராகவையங்கார்
- (c) மறைமலையடிகள்
- (d) சூரியநாராயண சாஸ்திரி

Q2. ஐஞ்சிறு காப்பியங்கள் என்னும் வகைப்பாட்டில் வராத நூல் எது?

Which book does not fall into the category of five minor epics?

- (a) நீலகேசி
- (b) குண்டலகேசி
- (c) சூளாமணி
- (d) நாக குமார காவியம்

Q3. பனகல் அமைச்சரவையால் உருவாக்கப்பட்ட பணியாளர் தேர்வு வாரியம், தமிழ்நாட்டில் எந்த ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது?

In which year was the Staff Selection Board established in Tamilnadu, during the Panagal Ministry?

- (a) 1916
- (b) 1927
- (c) 1924
- (d) 1923

Q4. அக்டோபர் 2019 இல், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், சீன ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு எங்கே நடந்தது?

Where did the meeting between Indian Prime Minister Narendra Modi and Chinese President take place in October 2019?

- (a) தஞ்சாவூர்
- (b) சென்னை
- (c) வேளூர்
- (d) மாமல்லபுரம்

Q5. எந்த ஆண்டில் மாமல்லபுரம் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது?

In which year was Mamallapuram declared a heritage site?

- (a) 1984
- (b) 1985
- (c) 1986
- (d) 1987



Q6. தமிழகத்தின் ஏற்கனவே உள்ள மாநிலச் சின்னங்களில், சமீபத்தில் சேர்க்கப்பட்ட சின்னம் என்ன?

To the already existing state symbols of Tamil Nadu, what is the symbol that has been recently added?

- (a) நிறுவன நாள்
- (b) பாடல்
- (c) மீன்
- (d) பட்டாம்பூச்சி

Q7. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி யார்?

Who is the current Chief Justice of Madras High Court?

- (a) துரைஸ்வாமி
- (b) சஞ்சிப் பானேர்ஜி
- (c) கிருபாகரன்
- (d) சுந்தரேஷ்

Q8. In which year was Theni separated from the district of Madurai?

மதுரை மாவட்டத்திலிருந்து, தேனி எந்த ஆண்டில் பிரிக்கப்பட்டது?

- (a) 1996
- (b) 1993
- (c) 1992
- (d) 1990

Q9. பின்வரும் PSB க்களில், எந்த வங்கியின் தலைமையகம் தமிழ்நாட்டில் இல்லை?

Out of the following PSBs, which of the bank's headquarters is not situated in Tamil Nadu?

- (a) சிட்டி யூனியன் வங்கி
- (b) செளத் இந்தியன் வங்கி
- (c) இந்தியன் வங்கி
- (d) லட்சுமி விலாஸ் வங்கி

Q10. பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள் _____ வகைப்படும்.

Periyar's female liberation ideas are classified into _____ types.

- (a) இரண்டு
- (b) மூன்று
- (c) நான்கு
- (d) ஐந்து

Q11. மதுரையில் உலகத் தமிழ் மாநாடு எந்த ஆண்டு நடைபெற்றது?

In which year was the World Tamil Conference held in Madurai?

- (a) 1983
- (b) 1981
- (c) 1982
- (d) 1985

Q12. இந்திய நாட்டை, "மொழிகளின் காட்சிச் சாலை" என்று கூறியவர் யார்?
Who described India as the 'Museum of Languages'?

- (a) குமரிலபட்டர்
- (b) ஈராஸ் பாதிரியார்
- (c) கால்டுவெல்
- (d) ச. அகத்தியலிங்கம்

Q13. பின்வரும் நூல்களில், குலசேகர ஆழ்வார் இயற்றிய நூல் எது?
Which of these books was written by Kulasekara Alwar?

- (a) நந்திக்கலம்பகம்
- (b) நாலாயிரத்திவ்வியப் பிரபந்தம்
- (c) நற்றிணை
- (d) கலித்தொகை

Q14. "தமிழ் பிறமொழித் துணையின்றி தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத்தோங்கவும் செய்யும்" - எனக் கூறியவர் யார்?

Who said that, "Tamil will not only function alone without the support of other languages, but will also thrive"?

- (a) வீரமாமுனிவர்
- (b) ஜி.யு.போப்
- (c) கால்டுவெல்
- (d) டாக்டர் கிரௌஸ்

Q15. 'விஷ்ணு சித்தர்' என்பது பின்வரும் யாரின் இயற்பெயர் ஆகும்?
Of the following whose birth name is 'Vishnu Siddhar'?

- (a) குலசேகர ஆழ்வார்
- (b) பெரியாழ்வார்
- (c) நம்மாழ்வார்
- (d) மதுரகவியாழ்வார்

Q16. Kamarajar served as the Chief Minister of Tamil Nadu for -
தமிழ் நாட்டின் முதலமைச்சராக காமராஜர், எத்தனை ஆண்டுகள் பதவி வகித்தார்?

- (a) 12 வருடங்கள்
- (b) 10 வருடங்கள்
- (c) 9 வருடங்கள்
- (d) 8 வருடங்கள்

TAMIL

வெற்றி நிச்சயம் :
பொதுத் தமிழ் வகுப்பு
Group 4 & Group 1/2/2A
Starts Sep 23, 2021
2 PM to 3 PM

Q17. பின்வரும் நூல்களில், பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதாத நூல் எது?
Which of the following books was not written by Paavalareru Perunchithiranaar?

- (a) குறிஞ்சித்திட்டு
- (b) கொய்யாக்கனி
- (c) பள்ளிப் பறவைகள்
- (d) பாவியக் கொத்து

Q18. உமறுப்புலவர் பாடிய முதுமொழி மாலை என்ற நூலில் உள்ள பாக்கள் எத்தனை?
How many verses are there in the book Mudhumozhi Maalai sung by Umarupulavar?

- (a) 204 பாக்கள்
- (b) 80 பாக்கள்
- (c) 67 பாக்கள்
- (d) 120 பாக்கள்

Q19. பொருந்தா இணையைக் கண்டறிக.

Find the pair that is wrongly matched.

- (a) பாண்டியர் - கொற்கை
- (b) சேரர் - முசிறி
- (c) சோழர் - காவிரிப்பூம்பட்டினம்
- (d) மேற்கூறிய எதுவுமில்லை

தமிழ்

Q20. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்டதாகக் கருதப்படும் நூல் எது?
Which of these texts is considered to be the oldest?

- (a) தைப்பாவை
- (b) திருவெம்பாவை
- (c) காவியப்பாவை
- (d) திருப்பாவை

Q21. சைவராக இருந்தும் சமண காப்பியமான சீவகசிந்தாமணிக்கு உரை எழுதியவர் யார்?

Who wrote the text for the Jain epic Seevakasinthaamani, despite being a Saiva?

- (a) ந.மு. வேங்கடசாமி
- (b) அடியார்க்கு நல்லார்
- (c) நச்சினார்க்கினியர்
- (d) சிவஞான முனிவர்

Q22. "நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன் றிருள்" -இக்குறள் இடம்பெற்றுள்ள இயல் எது?

In which of the following Iyals, is the above said Kural present?

- (a) துறவறவியல்
- (b) பாயிரவியல்
- (c) ஊழியல்
- (d) இல்லறவியல்

Q23. "மதுரை கொண்டான்" என்ற சிறப்பு பெயர் பெற்றவர் யார்?

Who is popularly known as 'Madurai Kondan'?

- (a) முதலாம் பராந்தக சோழன்
- (b) ஆதித்த சோழன்
- (c) இராசேந்திர சோழன்
- (d) விசயாலய சோழன்

Q24. சிம்மவிஷ்ணுவின் மகன் யார்?

Who was the son of Simhavishnu?

- (a) நந்திவர்மன்
- (b) முதலாம் மகேந்திரவர்மன்
- (c) பரமேஸ்வரவர்மன்
- (d) நரசிம்மவர்மன்

Q25. திரு.வி.க பிறந்த ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது?

In which district is the the birthplace of Thiru. V. Kalyanasundaram located?

- (a) கடலூர்
- (b) நாகப்பட்டினம்
- (c) காஞ்சீபுரம்
- (d) மதுரை

Q26. "அழுது அடியடைந்த அன்பர்"- என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?

Whom does the the words "Azhudhu Adiyadaindha Anbar" refer to?

- (a) சம்பந்தர்
- (b) சுந்தரர்
- (c) மாணிக்கவாசகர்
- (d) அருணகிரியார்

Q27. "ஷெல்லிதாசன்" என்று தன்னைக் கூறிக்

கொண்டவர் யார்?

Who called himself "Shellidasan"?

- (a) சோமசுந்தர பாரதியார்
- (b) சுத்தானந்த பாரதியார்
- (c) சுப்பிரமணிய பாரதியார்
- (d) சுப்ரமணிய சிவா



TAMIL

லட்சியப் பாதை விடியல்
Group 2/2A Batch 3.0
இன்றே இணைந்து
படியுங்கள்

Starts Aug 2, 2021 10 AM to 1PM

Q28. குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?

Which of these rose as an argument against Kundalakesi?

- (a) நீலகேசி
- (b) யசோதர காவியம்
- (c) நாககுமார காவியம்
- (d) சூளாமணி

Q29. "மதுரை காந்தி" என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர் யார்?

Who was popularly known as 'Madurai Gandhi' by the people of Madurai?

- (a) சுப்பராமன்
- (b) ராமச்சந்திரன்
- (c) சுப்ரமணியன்
- (d) சிதம்பரநாதன்

Q30. பெரும்பாணாற்றுப்படை நூல் யாரால் எழுதப்பட்டது?

By whom was the book Perumbaanaatrappadai written?

- (a) உருத்திரங் கண்ணனார்
- (b) பொய்கையார்
- (c) செம்புலப் பெயனீரார்
- (d) பெருங்கௌசிகனார்

தமிழ்

adda247

SOLUTIONS

S1. Ans.(d)

Sol. பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

S2. Ans.(b)

Sol. பழந்தமிழ் இலக்கியங்களின் தொகுப்பில் ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற முக்கியப் பிரிவும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்களில் ஒன்றோ பலவோ குறைந்து காணப்படும் காப்பியங்கள் 'சிறுகாப்பியம்' எனப்பட்டன.

உதயண குமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி ஆகிய ஐந்தும் ஐஞ்சிறு காப்பியங்கள் என்கிற பிரிவின் கீழ் வருவன.

S3. Ans.(c)

S4. Ans.(d)

S5. Ans.(a)

Sol. மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது.

S6. Ans.(d)

Sol. கவர்ச்சிகரமான பூச்சிகளை பாதுகாக்கும் முயற்சிகளை ஊக்குவிக்கும் நோக்கில், தெற்கு மாநிலமான தமிழ்நாடு சமீபத்தில் தமிழ் யோமனை (சிர்ரோக்ரோவா தைஸ்) தனது மாநில பட்டாம்பூச்சியாக சேர்த்துள்ளது.

S7. Ans.(b)

Sol. சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியாவார்.

S8. Ans.(a)

Sol. தேனி மாவட்டம் தமிழக அரசின் வருவாய்த்துறை அரசு ஆணை எண் 679, நாள் சூலை 25, 1996 இன் மூலம் மதுரை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேனியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

S9. Ans.(b)

Sol. (a) சிட்டி யூனியன் வங்கி - கும்பகோணம்

(b) செளத் இந்தியன் வங்கி - திரிச்சூர்

(c) இந்தியன் வங்கி - சென்னை

(d) லட்சுமி விலாஸ் வங்கி - சென்னை

S10. Ans.(a)

Sol. பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகள் இரண்டு வகை. ஒன்று, அடிப்படைத் தேவைகள்; பிறிதொன்று, அகற்றப்படவேண்டியவை. பெண்கல்வி, பெண்ணுரிமை, சொத்துரிமை, அரசுப்பணி ஆகியன அடிப்படைத் தேவைகள். குழந்தைத் திருமணம், மணக்கொடை, கைம்மை வாழ்வு ஆகியன அகற்றப்படவேண்டியனவை.



S11. Ans.(b)

Sol. 1981ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு சனவரித் திங்கள் 4 ஆம் நாள் முதல் 10 ஆம் நாள் வரை மதுரை மாநகரில் நடத்தப்பெற்றது.

S12. Ans.(d)

Sol. ச. அகத்தியலிங்கம் (ஆகத்து 19, 1929 - ஆகத்து 4, 2008) தமிழ்நாடு, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் உலக அளவில் மொழியியல் துறையில் புகழ்பெற்ற தமிழறிஞரும் ஆவார்.

S13. Ans.(b)

Sol. குலசேகர ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர். இவரைக் குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.

S14. Ans.(c)

Sol. கால்டுவெல் (1814-1891) என்று அழைக்கப்படும் இராபர்ட்டு கால்டுவெல் திராவிட மொழி நூலின் தந்தை எனப் போற்றப்படுபவர். திராவிட மொழிகளின் தனித்துவத்தை நிலைநிறுத்தியதில் பெரும்பங்கு இவருடையதாகும்.

S15. Ans.(b)

Sol. பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடனின் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர்.

S16. Ans.(c)

Sol. காமராஜர் என்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.

S17. Ans.(a)

Sol. பாவலரேறு பெருஞ்சித்திரனார் (மார்ச் 10, 1933 - சூன் 11, 1995) இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பல்துறை அறிஞர்களில் முதன்மையான ஒருவர். குறிஞ்சித்திட்டு என்பது பாவேந்தர் பாரதிதாசன் இயற்றிய நூலாகும்.

S18. Ans.(b)

Sol. முதுமொழி மாலை 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த உமறுப் புலவர் என்பவரால் இயற்றப்பட்ட நூல் ஆகும். என்பது பாக்களைக் கொண்டமைந்தது. இசுலாமிய மதம் சார்ந்தது. அல்லாவின் திருத்தாதரைக் காணவேண்டும் என்ற வேணவா எழுப்பிய கீதமே முதுமொழி மாலை ஆகும்.

S19. Ans.(d)

Sol.

- கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் முதல்தலைநகரம் கொற்கை ஆகும்.
- முசிறி சேர நாட்டின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இத் துறைமுகத்தின் நடவடிக்கைகள் பற்றியும், அதன் வளங்கள் பற்றியும் பண்டைத் தமிழ் நூல்களிலே குறிப்புக்கள் உள்ளன.
- காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த சோழர்களின் முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. இந்நகரம் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது.

S20. Ans.(d)

Sol. திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும். இது 30 பாடல்களால் ஆனது. வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும்.

S21. Ans.(c)

Sol. பண்டைய உரையாசிரியர்களில் நச்சினார்க்கினியர் உச்சிமேல் கொள்ளும் புலவராகப் போற்றப்பட்டவர். இவரது காலம் 14 ஆம் நூற்றாண்டு. இவர் பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார்.

S22. Ans.(d)

Sol. பிறரோடு கலந்து பழகி மகிழ முடியாதவர்க்கு, மிகப் பெரிய இந்த உலகம் ஒளியுள்ள பகற் காலத்திலும் இருளில் கிடப்பதாம்.

S23. Ans.(a)

Sol. பராந்தகன் மதுரையை கைக்கொண்டான். தனது மூன்றாம் ஆட்சி ஆண்டிலேயே "மதுரை கொண்டான்" என்ற விருதை அவன் பெற்றான்.

S24. Ans.(b)

Sol. மகேந்திரவர்மன் (கி.பி. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகுதிகளை ஆண்ட பல்லவ அரசனாவான். இவனே வரலாற்றாளர்களால் முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் களப்பிரரை ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய சிம்மவிட்டுணுவின் மகனாவான்.

TAMIL

தமிழ்நாடு கிராம
வங்கி - 2021
IBPS RRB PO/CLERK
PRE+MAINS FOUNDATION CLASS
Starts June 30, 2021 8 AM to 11 AM

S25. Ans.(c)

Sol. திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க., (ஆகத்து 26, 1883 - செப்டம்பர் 17, 1953[1]) அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதிய தமிழறிஞர். சிறந்த மேடைப் பேச்சாளர். இவரது தமிழ்நடையின் காரணமாக இவர் தமிழ்த்தென்றல் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் துள்ளம்(தண்டலம்) என்னும் ஊரில் பிறந்தவர்.

S26. Ans.(c)

Sol. மதுரைக்கு அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்தவர். மாணிக்கவாசகர் அரிமர்த்தன பாண்டியனிடம் தலைமையமைச்சராகப் பணியாற்றியவர். பாண்டியனுக்காகக் குதிரை வாங்க சென்ற போது திருப்பெருந்துறை இறைவன் திருவருளால் ஆட்கொள்ளப் பெற்றவர். அவ்விறைவனை மெய்யுருகப் பாடிக் கசிந்து கண்ணீர் மல்கி அழுது தொழுதவர். இதனால் மாணிக்கவாசகரை அழுது அடியடைந்த அன்பர் என்பர்.

S27. Ans.(c)

Sol. பல மொழிகளைக் கற்றறிந்தப் பாரதியார் ஆங்கிலத்திலும் ஆழ்ந்த அறிவும், ஈடுபாடும் உடையவர். ஆங்கில கவிஞரான “ஷெல்லி” இவரை மிகவும் கவர்ந்தார். இயற்கை ரசனை, ஆக்கப்பூர்வமான நேர்மறை சிந்தனைகள், இதயத்தைத் தொடுகின்ற உணர்வுபூர்வமான வரிகள் போன்றவற்றை உள்ளடக்கிய ஷெல்லியின் கவிதைகள், பாரதியாரை மிகவும் கவர்ந்தன. எனவே ஆரம்பத்தில் “ஷெல்லிதாசன்” எனப் புனைபெயரை வைத்துக்கொண்டு கவிதைகளை எழுதினார் பாரதியார்.

S28. Ans.(a)

Sol. நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது.

S29. Ans.(a)

Sol. சுப்பராமன் (பிறப்பு: 14.08.1905- இறப்பு:25.01.1983) காந்தியவழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர். ... காந்தியவழியில் இந்திய விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதால் “மதுரை காந்தி” என மதுரை மக்களால் அன்பாக அழைக்கப்பட்டவர்.

S30. Ans.(a)

Sol. 500 அடிகளைக் கொண்டு அமைந்தது பெரும்பாணாற்றுப்படை. பேரியாழ் வாசிக்கும் பாணனொருவன் வறுமையால் வாடும் இன்னொரு பாணனைத் தொண்டைமான் இளந்திரையன் என்னும் மன்னனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்தது இந்த ஆற்றுப்படை நூல். இதை ஆக்கியவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் என்னும் புலவர்.

TAMIL

Tamil Nadu மெகா தொகுப்பு

Live classes, Videos course,
Test Series

For TNPSC SSC Railway exams

24 Months Validity

**STUDY MATERIALS
IN TAMIL**

for TNPSC Group 1, TNPSC Group 2/2A,
TNPSC Group 4, TNUSRB, TNFUSRC,
IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC etc.

**JOB
ALERTS
IN TAMIL**

தமிழ்

**DOWNLOAD ADDA247 APP
FREE STUDY MATERIALS IN
TAMIL & ENGLISH**

- நடப்பு நிகழ்வுகள் - முக்கிய குறிப்புகள்
- முக்கிய வேலை வாய்ப்புகள்
- முக்கிய கட்டுரைகள் திசுசரி
- புதிய தமிழ்நாடு பொது அறிவு வினா-விடை PDF
- மேலும் பல- தேசிய, மத்திய & மாநில அளவில்

YouTube : Adda247 Tamil
Telegram Channel : TNPSC Sure Shot Selection Group

**DAILY QUIZ
in Tamil**

for TNPSC, UPSC, IBPS, RRB,
SSC, IBPS RRB, IB, BIS, SBI, ETC.

**DAILY CURRENT
AFFAIRS IN TAMIL**

for TNPSC Group 1, TNPSC Group 2/2A,
TNPSC Group 4, TNUSRB, TNFUSRC,
IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC etc.

**BEST ARTICLES IN TAMIL
FOR EXAM PREPARATION**

for TNPSC Group 1, TNPSC Group 2/2A,
TNPSC Group 4, TNUSRB, TNFUSRC,
IBPS, SSC, IBPS RRB, SBI, RRB etc.

**DOWNLOAD
Admit Card**

**வெற்றி வாராந்திர நடப்பு
நிகழ்வுகள் PDF தமிழில்**

for TNPSC Group 1, TNPSC Group 2/2A,
TNPSC Group 4, TNUSRB, TNFUSRC,
IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC etc.

**UPCOMING JOB
ALERT ARTICLE
IN TAMIL**

for TNPSC Group 1, TNPSC Group 2/2A,
TNPSC Group 4, TNUSRB, TNFUSRC,
IBPS, SSC, IBPS RRB, SBI, RRB, UPSC etc.

**TAMILNADU
STATE**

GENERAL KNOWLEDGE
Q & A PDF

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்



**ATTEND THE GREATEST
ALL OVER TAMILNADU
TNPSC GROUP 4 MOCK TEST**

TEST YOUR LEVEL NOW
EXAM IN TAMIL & ENGLISH

7th Aug. 2021, 12PM

ATTEMPT NOW

ஜூலை மாத பதிப்பு

வெற்றி ADDA247 தமிழ்நாடு நடப்பு நிகழ்வுகள் தமிழில் 2021 PDF

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 3 & 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மேலும் பல

ரியோ தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு --- டோக்கியோ பாராஸ்க்ரீம் பிக்ஸ்

அகழாய்வில் கத்திகள், குடுவைகள் கண்டுபிடிப்பு -- மயிலாடும்பாறை

மாநில நிறுவனமையினர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார்-- பீட்டர் அல்போன்ஸ்

குறைகளை நிவர்த்தி செய்ய முதல்வர் ஸ்டாலின் 100 நாள் இலக்கு--IAS ஷில்பா தலைமையில் குழு

முதுபெரும் தலைவர் N.சங்கரய்யாவுக்கு விருது 'தகைசால் தமிழர்'

Adda247 APPல் தமிழ்நாடு மாநில • தேர்வு பிரிவில் பயின்றீடுங்கள் இளிக் செய்க • தேர்ந்திடு வென்றிடு •

ஜூலை மாத பதிப்பு

வெற்றி ADDA247 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Q&A தமிழில் 2021 PDF

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 3 & 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மேலும் பல

தமிழில் 270 முக்கிய கேள்விகள் • PDF வடிவில் • பதில்களுடன் • போட்டித் தேர்வுக்கானது •

Adda247 APPல் தமிழ்நாடு மாநில தேர்வு பிரிவில் பயின்றீடுங்கள் இளிக் செய்க • தேர்ந்திடு வென்றிடு •

ஜூலை மாத பதிப்பு

வெற்றி ADDA247 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் தமிழில் 2021 PDF

TNPSC Group 1, TNPSC Group 2/2A, TNPSC Group 3 & 4, TNUSRB, TNFUSRC, IBPS, SSC, IBPS RRB, SBI, RRB மேலும் பல

இந்திய அக்வா விவசாயிகளுக்காக 'மத்ஸ்யா சேது' app - GoI அறிமுகப்படுத்துகிறது

பாதுகாப்பு அமைச்சகம் SPARSH அமைப்பை செயல்படுத்துகிறது-- Ministry of Defence

இந்திய ஒலிம்பிக் அணி செய்தி இணையாளர் B.K சின்ஹா --I.O.I பெயரிட்டுள்ளது

வெற்றிகரமாக ஏவுகணை 'ஆகாஷ்-NG' சோதனை செய்தது- DRDO

கார்சில் விஜய்விவால் ஜூலை 26 கொண்டாடப்படுகிறது- Important Days

தேசிய, மத்திய, மாநில செய்திகள் & முக்கிய குறிப்புகள்

Adda247 APPல் தமிழ்நாடு மாநில • தேர்வு பிரிவில் பயின்றீடுங்கள் இளிக் செய்க • தேர்ந்திடு வென்றிடு •

ADDA247 APP க்குச் செல்லுங்கள், தமிழ்நாடு மாநிலத் தேர்வு பிரிவில் பயிலுங்கள்.



வெற்றிப்படி நமதே!!!